

3rd September, 2022

BSE Limited
25th Floor, P J Towers
Dalal Street, Fort
Mumbai- 400 001

Dear Sir/Madam,

Sub: Newspaper Advertisement-Notice of 39th Annual General Meeting for the year 2021-22

Ref: Security ID: **KMCSHIL**; Scrip Code: **524520**

Please find enclosed copies of newspaper advertisements published with regard to captioned subject, in the columns of English daily "Business Standard" and Tamil Daily "Malai Malar" on 03rd September, 2022.

Kindly take the same on record.

With regards,

For **KMC Speciality Hospitals (India) Limited**

Sushma K
Company Secretary & Compliance Officer

Encl: a/a





Regd. Office: 401-402, Lusa Tower, Azadpur Commercial Complex, Delhi - 110033
CIN:L65991DL1996PLC083909 II Website - www.insecticidesindia.com
Tel No. - 011-27679700-05 II E-mail - investor@insecticidesindia.com

NOTICE OF THE 25th ANNUAL GENERAL MEETING, REMOTE E-VOTING AND RECORD DATE INFORMATION

NOTICE IS HEREBY GIVEN that the 25th Annual General Meeting (AGM) of the members of the Company will be held on Friday, September 23, 2022 at 03.00 p.m through Video Conferencing ("VC") / Other Audio Visual means ("OAVM") to transact the businesses as set out in the Notice of the AGM which is being circulated separately. In view of the continuing Covid-19 pandemic, the Ministry of Corporate Affairs ("MCA") vide its General Circular Nos. 14/2020 dated April 8, 2020 and 17/2020 dated April 13, 2020, followed by General Circular Nos. 20/2020 dated May 5, 2020, No.02/2021 dated January 13, 2021, 19/2021 dated December 8, 2021, and No. 21/2021 dated December 14, 2021, (collectively referred to as "MCA Circulars") has permitted the holding of the Annual General Meeting ("AGM") through VC/ OAVM, without the physical presence of the Members at a common venue.

In accordance with the abovementioned circulars, Notice of the AGM along with the Annual Report 2021-2022 are being sent through electronic mode only to those Members whose e-mail addresses are registered with the Company/Depositories and also hard copy of the Annual report will be provided to those shareholders who will specifically request for the same. Members may note that Annual Report 2021-2022 and Notice of AGM is also available on the website of the Company www.insecticidesindia.com and website of stock exchanges i.e. BSE Limited at www.bseindia.com and National Stock Exchange of India Limited at www.nseindia.com and Central Depository Services (India) Limited (CDSL) at www.evotingindia.com.

Members can attend and participate in the AGM through VC/OAVM facility only. Members attending the AGM through VC shall be counted for the purpose of reckoning the quorum under Section 103 of the Act.

In compliance with Section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014 as amended by Companies (Management and Administration) Rules, 2015 and Regulation 44 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 (LODR), members are provided with the facility to cast their votes on all resolutions set forth in the Notice of AGM using electronic voting system (remote e-voting), provided by CDSL and business may be transacted through such e-voting.

The e-voting period commences on Monday, September 19, 2022 (09:00 a.m.) and ends on Thursday, September 22, 2022 (05:00 p.m. IST) (both days inclusive). During this period, members may cast their vote electronically. The e-voting module shall be disabled by CDSL thereafter.

As the AGM held only through VC/OAVM, the procedure for voting during the AGM is same as the procedure for remote e-voting. The facility for e-voting during AGM is only available to those members, present at the AGM through VC/OAVM facility and who would not have cast their vote on the resolutions set forth in the Notice of AGM by remote e-voting prior to the AGM and are otherwise not barred from doing so shall be eligible to vote through e-voting system at the AGM on such resolutions. Members who have voted through remote e-voting will be eligible to attend the AGM and their presence shall be counted for the purpose of quorum, however such shareholders shall not be entitled to cast their vote again at the AGM on such resolution(s) for which the Shareholder has already cast the vote through remote e-voting.

The voting rights of the members shall be in proportion to the equity shares held by them in the paid-up equity share capital of the Company as on September 16, 2022 ("cut-off date"). Any person who is member of the Company as on the cut-off date is eligible to cast vote on all the resolutions set forth in the Notice of AGM using remote e-voting or voting at the AGM.

A person who has acquired shares and is a member of the company after the dispatch of notice of AGM and holding shares as of cut-off date, may obtain the login ID and password by sending a request at helpdesk.evoting@cdslindia.com.

However, if the person is already registered with CDSL for remote e-voting then the existing user ID and password can be used for casting vote.

For details relating to attending AGM & remote e-voting, please refer to the Notice of the AGM, in case of any queries regarding attending AGM & e-voting by electronic means, please refer to the Frequently Asked Questions ("FAQs") and e-voting manual available at www.evotingindia.com, under help section or write an e-mail to helpdesk.evoting@cdslindia.com or contact Shri Rakesh Dalvi, Sr. Manager, Central Depository Services (India) Limited (CDSL), A Wing, 25th Floor, Marathon Futurax, Mafatal Mill Compounds, N M Joshi Marg, Lower Parel (East), Mumbai - 400013 or call on CDSL's toll free no. 1800 225533.

For Insecticides (India) Limited
Sd/-
Sandeep Kumar
Company Secretary

KERALA WATER AUTHORITY e-Tender Notice
Tender No : 27/2022-23/SE/PHC/MVPA
NABARD-WSS to Muttom Karimnangam and Kudayathoor Panchayaths in Idukki District (Phase 1) - Package II-Construction of 11 MLD Treatment Plant at Penumattom, Muttom. EMD: Rs. 5,00,000/- Tender Fee: Rs. 15,000/- Last Date for submitting Tender: 01-10-2022 04:00 pm. Phone: 04852835637. Website: www.kwa.kerala.gov.in, www.etenders.kerala.gov.in
Superintending Engineer
PH Circle, Muvattupuzha

SILICON VALLEY INFOTECH LIMITED
CIN : L15311WB1993PLC061312
Regd. Office : 10 Princep Street, 2nd Floor, Kolkata - 700072
Email : silvally@gmail.com, website : www.siliconvalleyinfo.co.in
Phone : 91-33-4002 2880, Fax :91-33-2237 9053
NOTICE OF 39th ANNUAL GENERAL MEETING
1. The 39th (Thirty-Ninth) Annual General Meeting (AGM) of Members of the Company will be held on Monday, the 26th day of September, 2022 at 02.00 P.M. (IST) through Video Conferencing ("VC") / Other Audio Visual Means ("OAVM"), in compliance with applicable provisions of the Companies Act, 2013 and rules made there under, SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, the Secretarial Standard on General Meetings (SS-2) issued by Institute of Company Secretaries of India read with MCA's circular no. 02/2022 dated 5th May, 2022 and SEBI circular no. SEBI/HO/CFD/CMD2/CR/P/2022/82 dated 13th May, 2022.
2. Members will be able to attend the meeting only through VC/OAVM and those members participating in the said AGM through VC/OAVM facility shall be reckoned for the purpose of quorum under Section 103 of the Companies Act, 2013.
3. In Compliance with MCA Circulars and SEBI Circular, the Notice of 39th AGM including details and instructions for remote e-voting at AGM and Financial Statements including Auditors' Report, Board's Report and related Annexures attached therewith (Collectively referred to as "Annual Report 2021-2022" or "Annual Report") have been sent on 02.09.2022, in electronic mode, to all the members whose e-mail ids are registered with the Company's Registrar and Share Transfer Agents (RTA), M/s. Maheshwari Datamatics Pvt Ltd / their respective Depository Participant(s). The same are also available on the website of the company at www.siliconvalleyinfo.co.in and can also be accessed from the website of Bombay Stock Exchange at www.bseindia.com and that of Calcutta Stock Exchange at www.cse-india.com
4. The Register of Members and Share Transfer Books of the Company shall remain closed from Tuesday, 20th September, 2022 to Monday, 26th September, 2022 (Both days Inclusive) for the purpose of Annual General Meeting. All members holding shares either in physical form or dematerialized form, as on the cut-off date, Monday, 19th September, 2022, are provided with the facility to cast their vote electronically (e-voting) on the business as set forth in the Notice of the 39th AGM, for which the company has engaged the services of Central Depository Services (India) Ltd as E-Voting agency. Members may cast their votes remotely (Remote E-Voting) or cast votes at the AGM (E-Voting), using electronic system provided by CDSL. The facility to cast vote electronically at the AGM (E-Voting) will be made available for members attending the AGM who have not cast their vote(s) by remote E-Voting.
5. All the members are informed that:
a. The remote e-voting shall commence on Friday, 23rd September, 2022 at 9:00 A.M. (IST)
b. The remote e-voting shall end on Sunday, 25th September, 2022 at 05:00 P.M. (IST).
c. Remote E-voting will not be allowed beyond the aforesaid date and time and the Remote E-voting module shall be forthwith disabled by CDSL, upon expiry of the aforesaid period.
6. The cut-off date for determining the eligibility to vote by electronic means and to attend the AGM is Monday, 19th September, 2022. Members who have cast vote(s) through Remote E-voting may attend the meeting but will not be entitled to cast their vote(s) at the AGM.
7. Members may note that:
a) Once the vote on a resolution is cast by the member, the member shall not be allowed to change it subsequently.
b) The Company has appointed Mr. Atul Kumar Labh, Practicing Company Secretary as the Scrutinizer to scrutinize the voting process in a fair and transparent manner.
8. In case of any queries, you may refer the Frequently asked Question (FAQs) for Shareholders and e-voting manual available at www.evotingindia.com under help section or write an email to helpdesk.evoting@cdslindia.com or call on toll free no. 1800225533. Members may also write to the Company Secretary at the Company's email address info@siliconvalleyinfo.net/silvally@gmail.com

Place : Kolkata
Date : 02.09.2022

For Silicon Valley Infotech Limited
Sd/- Chandni Jain
(Company Secretary)

Reliance Industries Limited
Growth & Life
Regd. office: 3rd Floor, Maker Chambers IV, 222, Nariman Point, Mumbai - 400 021.
Phone: 022-3555 5000. Email: investorrelations@ril.com
CIN: L17110MH1973PLC019786

NOTICE

NOTICE is hereby given that the following certificate(s) issued by the Company are stated to have been lost or misplaced and Registered Holders thereof have applied for the issue of duplicate certificate(s).

Sr. No.	Folio No.	Name / Joint Names	Shares	Certificate Nos. From - To	Distinctive Nos. From - To
1	11310371	Dwarkabai Ramkishan Rathi	45	58387716-716	1621909567-611
			199	62480923-923	2209245514-712
			398	66739748-748	6882949275-672
2	66137830	Pravin Ramkishan Rathi Rajendra Prasad	25	16130623-623	403087995-019
			25	51097537-537	1169685278-302
			50	62618213-213	2219248444-493
3	71103129	Rajendra Prasad	100	66908963-963	6896319897-996
			30	16399318-319	407583490-519
			30	53170452-453	1245383170-199
4	82732454	Rajesh K Mittal Prem Nath Mittal Subhojyoti Ghosh Mohua Ghosh	60	62618217-217	2219248629-688
			120	66908965-965	6896320047-166
			536	59698823-823	685648468-403
5	69399223		25	16112490-490	402617770-794
			25	51082374-374	1169306203-227
			45	58465950-950	1625172680-724
6	74326820	Subhojyoti Ghosh Mohua Ghosh	95	62595175-715	2217871872-966
			30	16359272-273	406944220-249
			30	53139238-239	1244914960-989
		Total	1928		

The Public is hereby warned against purchasing or dealing with these securities any way. Any person(s) who has/have any claim in regard of the securities, should lodge such claim with the Company's Registrar and Transfer Agents viz. "KFin Technologies Limited", Selenium Tower B, Plot No. 31-32, Gachibowli, Financial District, Nanamkonda, Hyderabad - 500 032, within Seven (7) days from the date of publication of this notice, failing which, the Company will proceed to issue letter(s) of confirmation in lieu of duplicate certificate(s) in respect of the aforesaid securities.

for Reliance Industries Limited
Sd/-
Savitri Parekh
Company Secretary and Compliance Officer
www.ril.com

Place : Mumbai
Date : September 2, 2022

SHRIRAM CITY UNION FINANCE LIMITED
CIN:L65191TN1986PLC012840
Regd. Office : 123, Angappa Naicken Street, Chennai - 600 001.
Telephone No. : +91 44 2534 1431
Secretarial Office :144, Sarthome High Road, Mylapore, Chennai - 600 004.
Telephone No. : +91 44 4392 5300. Website : www.shriramcity.in, e-mail: sec@shriramcity.in

NOTICE

Notice is hereby given that Shriram City Union Finance Limited ("Company") pursuant to Section 124 of the Companies Act, 2013 read with Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016 and amendments thereof ("Rules"), is required to transfer equity shares of ₹ 10/- each to Investor Education Protection Fund ("IEPF") Suspense Account in respect of which dividends have remained unclaimed/unpaid for a period of seven consecutive years, the details of which are available on its website at web link "https://www.shriramcity.in/ Investors--Details of shares to be Transferred to IEPF Suspense Account". Individual communications to this effect were sent to the concerned shareholders at the last available address with the Company on September 2, 2022.

The due date for such transfer for the financial year 2015 - 16 to IEPF Account/ IEPF Suspense Account is December 4, 2022. The concerned shareholders are requested to claim with valid documents required for the purpose before November 24, 2022 to the Company / RTA. If no valid claim is received within above said date or such extended date, the Company shall transfer such dividend and equity shares to the IEPF as above said. No claim shall lie against the Company in respect of the dividend amount and the shares transferred to IEPF. The unclaimed amount and the shares so transferred to IEPF can be claimed from the IEPF Authority after following the procedure prescribed under the Rules.

The Company itself would issue duplicate share certificates in lieu of original share certificates held in physical form liable to be transferred to IEPF and would dematerialize such duplicate share certificates by corporate action for transferring to IEPF. On issue of such duplicate share certificates, the original share certificates would stand automatically cancelled and would be deemed non-negotiable. The details of unclaimed dividend/shares uploaded on the website of the Company shall be and deemed to be adequate notice for the purpose of issue of duplicate share certificates by the Company. In case of shares held in dematerialized form, the Company shall by way of corporate action, transfer such equity shares to IEPF. Shareholders may contact the Registrars and Share Transfer Agents ("RTA") of the Company as under for further information.

Ms. Anusha N
Integrated Registry Management Services Private Limited
2nd Floor, Kences Towers, No. 1 Ramakrishna Street, North Usman Road, T Nagar, Chennai - 600 017 Telephone No. +91 44 2814 0801/ 02/ 03
Email : cdstd@integratedindia.in

For Shriram City Union Finance Limited
Sd/-
C R Dash
Company Secretary

Place : Chennai
Date : September 2, 2022

kauvery hospital

KMC Speciality Hospitals (India) Limited
(CIN : L85110TN1982PLC009781)

Regd. Off. : No 6, Royal Road, Cantonment, Trichy - 620 001. Phone : 0431 - 4077777; Fax : 0431 - 2415402;
E-Mail : corporatecompliance@kauveryhospital.com; Web : www.kauveryhospital.com

NOTICE OF 39th ANNUAL GENERAL MEETING AND E-VOTING INFORMATION

NOTICE is hereby given that the 39th Annual General Meeting (AGM) of the members of the Company will be held on Tuesday, the 27th September, 2022 at 10.30 A.M. (IST) through Video Conference ("VC") / Other Audio Visual Means ("OAVM") in compliance with the applicable provisions of the Companies Act, 2013 and Rules framed thereunder and the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 read with Ministry of Corporate Affairs (MCA) and SEBI Circulars issued in May 2022 ("Circulars") to transact the businesses as set out in the Notice of AGM dated 12th August, 2022.

In compliance with the circulars, the Notice of AGM and Annual Report have been sent to all the members whose e-mail IDs are registered with the Company / RTA / Depository Participant(s). These documents are also available on the website of the Company at www.kauveryhospital.com, on the website of Stock Exchange i.e. BSE Limited at www.bseindia.com and on the website of Central Depository Services (India) Limited ("CDSL") (agency for providing the Remote E-Voting / E-Voting at the AGM) at www.evotingindia.com. The Company has completed dispatch of notice of AGM and Annual Report through e-mails on 02nd September, 2022.

Those Members holding shares in physical form whose e-mail addresses are not registered with the Company, may register their e-mail address by sending scanned copy of a signed request letter in Form ISR-1 mentioning their name, folio number, complete address, e-mail address to be registered, scanned copy of the share certificate (front and back), Self-attested scanned copy of PAN and Self-attested scanned copy of Driving License / Passport / Bank Statement / AADHAR, supporting the registered address of the Member by e-mail to the agm@cameoindia.com / investor@cameoindia.com or the Company at corporatecompliance@kauveryhospital.com for obtaining copy of the Annual Report and Notice of the AGM. Members holding shares in demat form can update their e-mail address with their Depository Participant(s).

Members holding shares either in physical form or dematerialized form as on the cut-off date (20th September, 2022) may cast their vote electronically on each item of the business as set forth in the Notice of 39th AGM through the electronic voting system on CDSL (Remote E-Voting) or E-Voting at the AGM.

- All the members are informed that :
- The ordinary and special businesses as set out in the Notice of AGM shall be transacted through remote E-Voting or E-Voting system at the AGM.
 - The remote E-Voting shall commence at 9.00 a.m. (IST) on Saturday, 24th September, 2022.
 - The remote E-Voting shall end at 5.00 p.m. (IST) on Monday, 26th September, 2022.
 - Remote E-Voting shall not be allowed beyond 5.00 p.m. (IST) on Monday, 26th September, 2022.
 - The Register of Members and Share Transfer Books of the Company will remain closed from 21st September, 2022 to 27th September, 2022 (both days included)
 - Electronic Voting Event Number (EVSN) : 220830037
 - The remote E-Voting module shall be disabled for voting after the date and time mentioned above. Once the vote on a resolution is cast by a member, the member shall not be allowed to change it subsequently.
 - The cut-off date for determining the eligibility to vote by electronic means or at the AGM is 20th September, 2022.
 - Any person, who acquires shares of the Company and becomes member of the Company after dispatch of the notice of AGM and holding shares as on cut-off date may kindly refer the instructions in the AGM Notice uploaded in the Company's website at www.kauveryhospital.com and in Stock Exchange website at www.bseindia.com or in CDSL website at www.evotingindia.com.
 - The facility for voting will also be made available during the AGM and the members attending the meeting through VC facility, who have not cast their vote by remote E-Voting shall be able to vote through the E-Voting system at the AGM.
 - The Members who have cast their vote by remote E-Voting prior to the AGM may also attend the AGM but shall not be entitled to cast their vote again.
 - A person, whose name is recorded in the register of members or in the register of beneficial owners maintained by the depositories as on cut-off date only, shall be entitled to avail the facility of remote E-Voting or E-Voting at the AGM.
 - The Company has appointed Mr. M. Alagar, Practising Company Secretary as the scrutinizer to scrutinize both the remote E-Voting process and E-Voting at the AGM in a fair and transparent manner.
 - In case of any queries, the member may refer the Frequently Asked Questions (FAQs) for Members and remote E-Voting user manual for Members available at the help section of www.evotingindia.com or call on 022 - 23058738 and 022 - 23058542 - 43 or refer the instructions provided in the Notice of the AGM. You may also send queries / grievances relating to remote E-Voting to helpdesk.evoting@cdslindia.com and / or agm@cameoindia.com / investor@cameoindia.com.
 - The Company has also published a communication in Business Standard English Newspaper on 31st August, 2022 and in Malai Malar Tamil Newspaper on 1st September, 2022 to facilitate updation of E-mail IDs by members who have not already registered the same.
 - Please keep your updated e-mail ID registered with the Company / your Depository Participant(s) to receive timely communication.
 - The voting results shall be placed / available along with the Scrutinizer's report within 48 hours from the date of conclusion of Annual General Meeting on the Company's website (www.kauveryhospital.com/investors#), on the Stock Exchange website (www.bseindia.com) and on the website of CDSL (www.evotingindia.com).

For KMC Speciality Hospitals (India) Limited
Sd/-
Dr. S Manivannan
Managing Director
DIN : 00910804
Date : 02/09/2022
Place : Trichy

JANA SMALL FINANCE BANK
(A scheduled commercial bank)

Registered Office: The Fairway, Ground & First Floor, Survey No.10/1, 11/2 & 12/2B, Off Domlur, Koramangala Inner Ring Road, Next to EGL Business Park, Challaghatta, Bangalore-560071. Branch Office: No.74, Lucky Lane Plaza, Salai Road, Thillai Nagar, Trichy-620018.

DEMAND NOTICE UNDER SECTION 13(2) OF SARFAESI ACT, 2002

Whereas you the below mentioned Borrower's, Co-Borrower's, Guarantor's and Mortgagors have availed loans from Jana Small Finance Bank Limited, by mortgaging your immovable properties. Consequently to default committed by you all, your loan account has been classified as Non performing Asset, whereas Jana Small Finance Bank Limited being a secured creditor under the Act, and in exercise of the powers conferred under section 13(2) of the said Act read with rule 2 of Security Interest (Enforcement) Rules 2002, issued Demand notice calling upon the Borrower's/ Co-Borrower's/ Guarantor's/ Mortgagors as mentioned in column No.2 to repay the amount mentioned in the notices with future interest thereon within 60 days from the date of notice, but the notices could not be served on some of them for various reasons.

Sr. No.	Name of Borrower/ Co-Borrower/ Guarantor/ Mortgagor	Loan Account No. & Loan Amount	Details of the Security to be enforced	Date of NPA & Demand Notice date	Amount Due in Rs. / as on
1	1) Mr. Muthukumar, S/o. Karuppaiyah, No.125, Melamuthukkadu (Po), Kulathur (Tk), Pudukkottai-622501. Also at: Mr. Muthukumar, S/o. Karuppaiyah, No.85, Thidir Nagar, Thennavur (Po), Kulathur (Tk), Pudukkottai-622501. 2) Mrs. Pandeeshwari, W/o. Muthukumar, No.125, Melamuthukkadu (Po), Kulathur (Tk), Pudukkottai-622501. Also at: Mrs. Pandeeshwari, W/o. Muthukumar, No.85, Thidir Nagar, Thennavur (Po), Kulathur (Tk), Pudukkottai-622501.	Loan Account No. 46049670000218 Loan Amount Rs.,13,848/- Loan Account No. 46049440000082 Loan Amount Rs.,70,000/-	Pudukkottai District, Pudukkottai Registration District, Perungul Sub Registration District, Kulathur Taluk, Thennavur Village, Patta No.90. The Property comprised in Survey No.804/34A an Extent of Hect 0.12.0 Ares equivalent to Acre 0.28.64 Cents, Equivalent to 12912 Sq.ft, is situated within the following Four Boundaries: South of: Punjai belongs to Nallamuthu, East of: Punjai belongs to Palanivel, North of: Punjai belongs to Punjai, West of: Car Tract Pathway. Total an extent of: Hect 0.12.0 Ares equivalent to Acre 0.28.64 Cents, equivalent to 12912 Sq.ft.	NPA Date: 03-04-2022 & Notice sent on 24-08-2022	Total amount as on 18.08.2022 Rs. 7,82,215.46

Notice is therefore given to the Borrower/ Co-Borrower/ Guarantor & Mortgagor as mentioned in Column No.2, calling upon them to make payment of the aggregate amount as shown in column No.6, against all the respective Borrower/ Co-Borrower within 60 days of Publication of this notice as the said amount is found payable in relation to the respective loan account as on the date shown in Column No.6. It is made clear that if the aggregate amount together with future interest and other amounts which may become payable till the date of payment, is not paid, Jana Small Finance Bank Limited shall be constrained to take appropriate action for enforcement of security interest upon properties as described in Column No.4. Please note that this publication is made without prejudice to such rights and remedies as are available to Jana Small Finance Bank Limited against the Borrower's/ Co-Borrower's/ Guarantor's/ Mortgagors of the said financials under the law, you are further requested to note that as per section 13(13) of the said act, you are restrained/prohibited from disposing of or dealing with the above security or transferring by way of sale, lease or otherwise of the secured asset without prior consent of Secured Creditor.

Date: 02.09.2022, Place: Trichy
Sd/- Authorised Officer, For Jana Small Finance Bank Limited

SHRIRAM HOUSING FINANCE LIMITED
Head Office: Level -3, Wockhardt Towers, East Wing C-2 Block, Bandra Kurla Complex, Bandra (East), Mumbai 400 051; Tel: 022 4241 0400, 022 4060 3100 ; Website: <http://www.shriramhousing.in>
Registered Off: Office No.123, Angappa Naicken Street, Chennai-600 001;
Branch Off: No. 13 /6 Meenakshi Towers, Rajamannar Street, G. N. Chetty Road, Chennai 600 017

APPENDIX-IV-A [SEE PROVISION TO RULE 8(6)] SALE NOTICE FOR SALE OF IMMOVABLE PROPERTIES

E-Auction Sale Notice for Sale of Immovable Assets under the Securitization and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 read with provision to Rule 8 (6) of the Security Interest (Enforcement) Rules, 2002.

Notice is hereby given to the public in general and in particular to the Borrower/s and Guarantor/s that the below described immovable properties mortgaged/ charged to Shriram Housing Finance Limited, the Physical possession of which have been taken by the Authorized Officer of Shriram Housing Finance Limited, will be sold on "As is where is", "As is what is" and "Whatever there is" basis in e-auction on 07th Oct. 2022 between 11 a.m. to 01.00 p.m. for recovery of the balance due to Shriram Housing Finance Limited from the Borrowers And Guarantors, as mentioned in the table. Details of Borrowers and Guarantors, amount due, Short Description of the immovable property and encumbrances known thereon, possession type, reserve price and earnest money deposit & increment are also given as:

Name of Borrowers/ Co-Borrowers/ Guarantors/Mortgagors	Date & Amount of 13(2) Demand Notice	Description of Property	Reserve Price (Rs.) & Bid Increment	Earnest Money Deposit Details (EMD) Details.	Date & Time of Auction	Contact Person and Inspection date
1.Mr. M. Narendran (Borrower/Applicant) S/o Muralidharan No. 72, Ambika Nagar, 4th Street Madambakkam, Kidzer Schools Back Side Chennai - 600 126	29th March 2021 Rs. 48,73,074/- (Rupees Forty Eight Lakhs Seventy Three Thousand and Seventy Four Only) in respect of Loan Account N o - SHLHCNHI0001	An undivided 556 Sq.Ft. of land right, title and interest out of the total extent of 36624 Sq.ft., in Survey No. 78/3A2 and 75/2A in Vagai Nagar, situated in Urappakkam Village/ Panchayat, Chengalpeta Taluk, Kancheepuram District, South Chennai Registration District, bounded on the: East : Survey No. 78 (Part) West : 23 Feet Wide Road North : Survey Nos. 75 (Part) & 78 (Part) South : Survey Nos. 75 (Part) & 78/2 Together with a Flat (Building) thereon, bearing Flat No. G-1, in the Ground Floor, C-Block of the building named as "MADHURAPURI" measuring 1127 Sq.ft., in super plinth area (inclusive of common areas), together with one covered car parking area.	Rs. 30,00,000/- (Rupees Thirty Lakhs Only) Bid Increment: Rs.20,000/- and in such multiples	EMD amount to be deposited by way of RTGS/ NEFT to the account details mentioned herein below: BANK NAME- AXIS BANK LIMITED BRANCH- BANDRA KURLA COMPLEX, MUMBAI BANK ACCOUNT NO- Current Account N o - 911020013220315 I F S C C O D E - UTIB0000230	7th Oct. 2022 Time: 11.00 a.m. to 01.00 p.m.	PD customer care number 022 - 40081572. S.James +917200281906 S. Singh +91 8428648685 Property Inspection Date: 06th October 2022 Time 11.00 a.m. to 04.00 p.m.

For detailed terms and conditions of the sale, please refer to the link <https://shriramhousing.in/e-auction-Residential> provided in the Shriram Housing Finance Limited website.
Place : Chennai
Date : 03.09.2022
Sd/- Authorised Officer
Shriram Housing Finance Limited

